

42. ACH-CHŪRĀ (la concertation)



Préhégirienne (sauf les versets 22, 24, 25 et 27), révélée après la sourate des "Versets explicites". Elle compte 52 versets. Son titre est tiré du verset 37.

La sourate confirme la révélation du Coran qu'elle présente plus loin comme prolongement et couronnement des missions antérieures. Elle présente des preuves de la puissance divine, trace un parallèle croyants – mécréants et définit les modalités de révélation aux humains de la parole divine.

*Au nom d'Allah, le Clément,
le Miséricordieux.*

1. Hā. Mīm.

2. °Ain. Sīn. Qāf.

3. Ainsi, Allah, le Tout-Puissant, le Sage, te révèle les Ecritures comme aux Prophètes avant toi.

4. A Lui le royaume des cieux et de la terre. Il est l'Auguste, le Sublime.

5. Peu s'en faut que les cieux, [en Le révérant], ne se brisent d'en haut tandis que les anges célèbrent les louanges du Seigneur, implorant Son pardon pour les habitants de la terre. En vérité, Allah est Pardonneur et Miséricordieux.

6. Ceux qui ont choisi des alliés en dehors d'Allah, Allah contrôle leur conduite. Tu n'as pas à répondre de leurs actes.

7. C'est ainsi que Nous t'avons révélé ce Coran en langue arabe

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ

حَم ١

عَسَق ٢

كَذَلِكَ يُوحَىٰ إِلَيْكَ وَإِلَى الَّذِينَ مِنْ قَبْلِكَ اللَّهُ الْعَزِيزُ الْحَكِيمُ ٣

لَهُ، مَا فِي السَّمَوَاتِ وَمَا فِي الْأَرْضِ وَهُوَ الْعَلِيُّ الْعَظِيمُ ٤

تَكَادُ السَّمَوَاتُ يَتَّقَطْنَ مِنْ فَوْقِهِنَّ
وَالْمَلَائِكَةُ يَسْبِحُونَ بِحَمْدِ رَبِّهِمْ
وَيَسْتَغْفِرُونَ لِمَنْ فِي الْأَرْضِ إِلَّا إِنْ اللَّهُ
هُوَ الْغَفُورُ الرَّحِيمُ ٥

وَالَّذِينَ اتَّخَذُوا مِنْ دُونِهِ أَوْلِيَاءَ اللَّهُ
حَفِيفٌ عَلَيْهِمْ وَمَا أَنْتَ عَلَيْهِمْ بِوَكِيلٍ ٦

وَكَذَلِكَ أَوْحَيْنَا إِلَيْكَ قُرْآنًا عَرَبِيًّا لِتُنذِرَ أُمَّ

afin que tu avertisses la mère des cités [la Mecque] et ses environs, et que tu préviennes leurs habitants du Jour inéluctable où tous les hommes seront réunis pour le Jugement. Une partie d'entre eux ira au Paradis, l'autre en Enfer.

8. Si Allah l'avait voulu, Il aurait fait des hommes une seule communauté [de croyants], mais Il admet qui Il veut dans Sa grâce, alors que les injustes n'ont ni protecteur ni allié.

9. Prennent-ils un maître en dehors d'Allah? [Ce qu'ils ignorent, c'est qu'] Allah est le Maître Suprême, qu'Il fait revivre les morts, qu'Il est Omnipotent.

10. Tous les sujets de vos différends, c'est à Allah que revient le pouvoir d'en juger. Oui, c'est Allah, mon Maître, je me confie à Lui, et vers Lui je reviens repentant.

11. C'est Lui qui a instauré la création des cieux et de la terre et qui, pour vous, a créé des couples aussi bien de votre espèce que de l'espèce animale, permettant à votre genre de se multiplier. Il n'y a rien qui Lui soit comparable. Il entend tout, Il voit tout.

12. Il détient les clefs des cieux et de la terre. Il prodigue Ses biens à qui Il veut et les mesure quand Il

الْفُرَى وَمَنْ حَوْلَهَا وَتُنذِرَ يَوْمَ الْجَمْعِ لَا
رَيْبَ فِيهِ فَرِيقٌ فِي الْجَنَّةِ وَفَرِيقٌ فِي السَّعِيرِ ﴿٧﴾

وَلَوْ شَاءَ اللَّهُ لَجَعَلَهُمْ أُمَّةً وَاحِدَةً وَلَكِنْ يَدْخُلُ
مَنْ يَشَاءُ فِي رَحْمَتِهِ وَالظَّالِمُونَ مَا لَهُمْ مِنْ وَلِيٍّ
وَلَا نَصِيرٍ ﴿٨﴾

أَمْ اتَّخَذُوا مِنْ دُونِهِ أَوْلِيَاءَ فَإِنَّهُ هُوَ الْوَلِيُّ وَهُوَ
يُحْيِي الْمَوْتَى وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ ﴿٩﴾

وَمَا اخْتَلَفْتُمْ فِيهِ مِنْ شَيْءٍ فَحُكْمُهُ إِلَى
اللَّهِ ذَلِكُمْ اللَّهُ رَبِّي عَلَيْهِ تَوَكَّلْتُ وَإِلَيْهِ
أُنِيبُ ﴿١٠﴾

فَاطْرُ السَّمَوَاتِ وَالْأَرْضِ جَعَلَ لَكُمْ مِنْ
أَنْفُسِكُمْ أَزْوَاجًا وَمِنَ الْأَنْعَامِ أَزْوَاجًا
يَذَرُوكُمْ فِيهِ لِيُبْسَ كَمِثْلِهِ شَيْءٌ وَهُوَ
السَّمِيعُ الْبَصِيرُ ﴿١١﴾

لَهُ مَقَالِيدُ السَّمَوَاتِ وَالْأَرْضِ يَبْسُطُ الرِّزْقَ
لِمَنْ يَشَاءُ وَيَقْدِرُ إِنَّهُ بِكُلِّ شَيْءٍ عَلِيمٌ ﴿١٢﴾

veut. Il est l'Omniscient.

13. Il vous a prescrit, en matière de foi, ce qu'Il avait recommandé à Noé, ce que Nous t'avons révélé et ce que Nous avons prescrit à Abraham, à Moïse et à Jésus en disant: «Célébrez le culte et évitez de vous diviser en sectes!» Combien est insupportable pour les polythéistes ce à quoi tu les convies! En fait, Allah choisit auprès de Lui qui Il veut et guide sur Sa voie celui qui revient repentant vers Lui.

14. Ils ne se sont divisés en factions ennemies qu'après avoir reçu le message de vérité. Si l'arrêt de ton Seigneur n'avait pas prévu auparavant la sentence pour un terme préétabli, leur différend aurait déjà été tranché. Ceux, après eux, qui furent les héritiers des Ecritures sont, à leur sujet, dans un doute troublant.

15. En conséquence, prêche avec rectitude, selon l'ordre que tu as reçu et évite de suivre les inclinations des infidèles! Dis-leur: «Je crois à toutes les Ecritures révélées par Allah. Il m'a été ordonné d'être juste envers vous, Allah est notre Seigneur, Il est aussi le vôtre. Nous assumons nos actes, vous assumez les vôtres. Point de controverse entre nous. Allah nous réunira un jour, c'est vers Lui que nous serons ramenés.»

﴿ شَرَعَ لَكُمْ مِنَ الدِّينِ مَا وَصَّى بِهِ نُوحًا
وَالَّذِي أَوْحَيْنَا إِلَيْكَ وَمَا وَصَّيْنَا بِهِ
إِبْرَاهِيمَ وَمُوسَى وَعِيسَى أَنْ أَقِيمُوا
الدِّينَ وَلَا تَتَفَرَّقُوا فِيهِ كَبُرَ عَلَى الْمُشْرِكِينَ
مَا تَدْعُوهُمْ إِلَيْهِ اللَّهُ يَجْتَبِي إِلَيْهِ مَنْ يَشَاءُ
وَيَهْدِي إِلَيْهِ مَنْ يُنِيبُ ﴿١٣﴾

﴿ وَمَا تَفَرَّقُوا إِلَّا مِنْ بَعْدِ مَا جَاءَهُمُ الْعِلْمُ بَعِيًّا
بَيْنَهُمْ وَلَوْلَا كَلِمَةٌ سَبَقَتْ مِنْ رَبِّكَ إِلَى
أَجَلٍ مُسَمًّى لَفُضِيَ بَيْنَهُمْ وَإِنَّ الَّذِينَ أُورِثُوا
الْكِتَابَ مِنْ بَعْدِهِمْ لَفِي شَكٍّ مِنْهُ
مُرِيبٍ ﴿١٤﴾

﴿ فَلِذَلِكَ فَادْعُ وَاسْتَقِمْ كَمَا أُمِرْتَ وَلَا
تَتَّبِعْ أَهْوَاءَ هُمْ وَقَلَّ أَمْنٌ بِمَا أَنْزَلَ اللَّهُ
مِنْ كِتَابٍ وَأُمِرْتَ لِأَعْدِلَ بَيْنَكُمُ اللَّهُ رَبُّنَا
وَرَبُّكُمْ لَنَا أَعْمَلْنَا وَلَكُمْ أَعْمَلُكُمْ لَا
حُجَّةَ بَيْنَنَا وَبَيْنَكُمُ اللَّهُ يَجْمَعُ
بَيْنَنَا وَإِلَيْهِ الْمَصِيرُ ﴿١٥﴾

16. Ceux qui s'obstinent à disputer au sujet d'Allah, après que Son Appel fut entendu, usent d'arguties sans valeur auprès de leur Seigneur. Ils encourent Sa colère et ils subiront un châtement terrible.

17. C'est Allah, en vérité, qui a fait descendre le Livre et la Justice⁽¹⁾. Qui sait? L'Heure est peut-être proche.

18. Ceux qui n'y croient pas se montrent si pressés de la voir venir tandis que les croyants la redoutent, persuadés qu'elle est inéluctable. Eh bien, ceux qui en contestent l'avènement s'enfoncent dans un égarement profond.

19. Allah traite Ses serviteurs avec aménité. Il accorde Ses biens à qui Il veut. Il est l'Omnipotent, le Maître de la Puissance.

20. Pour celui qui sème pour la vie de l'Au-delà, Nous accroîtrons le rendement de son champ, et à celui qui sème pour la vie d'ici-bas, Nous donnerons une part, mais dans l'Au-delà, il n'en aura aucune.

21. Prennent-ils des associés qui auraient établi pour eux des cultes non autorisés par Allah? N'eût été la sentence déjà prononcée, leur

وَالَّذِينَ يُحَاجُّونَ فِي اللَّهِ مِنْ بَعْدِ مَا
أَسْتَجِيبَ لَهُ، حُجَّتُهُمْ دَاحِضَةٌ عِنْدَ
رَبِّهِمْ وَعَلَيْهِمْ عَذَابٌ وَلَهُمْ عَذَابٌ
شَدِيدٌ ﴿١٦﴾

اللَّهُ الَّذِي أَنْزَلَ الْكِتَابَ بِالْحَقِّ وَالْمِيزَانَ
وَمَا يَدْرِيكَ لَعَلَّ السَّاعَةَ قَرِيبٌ ﴿١٧﴾

يَسْتَعْجِلُ بِهَا الَّذِينَ لَا يُؤْمِنُونَ بِهَا
وَالَّذِينَ آمَنُوا مُشْفِقُونَ مِنْهَا وَيَعْلَمُونَ
أَنَّهَا الْحَقُّ الْآيُنَ الَّذِينَ يُمَارُونَ فِي
السَّاعَةِ لَفِي ضَلَالٍ بَعِيدٍ ﴿١٨﴾

اللَّهُ لَطِيفٌ بِعِبَادِهِ، يَرْزُقُ مَنْ يَشَاءُ وَهُوَ
الْقَوِيُّ الْعَزِيزُ ﴿١٩﴾

مَنْ كَانَ يُرِيدُ حَرْثَ الْآخِرَةِ نَزَدْنَاهُ فِي
حَرْثِهِ، وَمَنْ كَانَ يُرِيدُ حَرْثَ الدُّنْيَا نُؤْتِهِ
مِنْهَا وَمَالَهُ فِي الْآخِرَةِ مِنْ نَصِيبٍ ﴿٢٠﴾

أَمْ لَهُمْ شُرَكَاءُ شَرَعُوا لَهُمْ مِنَ الدِّينِ
مَا لَمْ يَأْذَنَ بِهِ اللَّهُ، وَلَوْ لَكَلِمَةُ الْفَصْلِ
لَقُضِيَ بَيْنَهُمْ وَإِنَّ الظَّالِمِينَ لَهُمْ

(1) Le mot "justice" traduit "mizāne", c'est-à-dire balance, symbole de la justice.

différend aurait été tranché. En vérité, ce sont les injustes qui subiront un châtement douloureux.

22. Tu verras ces injustes épouvantés à cause de ce qu'ils auront commis; le châtement s'abattra sur eux. Les croyants qui accomplissent de bonnes œuvres seront, eux, dans des jardins luxuriants. Ils obtiendront, auprès de leur Seigneur, tout ce qu'ils voudront. Voilà la grande Faveur!

23. C'est l'heureuse promesse d'Allah, qu'Il annonce à Ses serviteurs qui croient et qui font le bien. Dis: «Je ne vous réclame aucun salaire pour ma mission, si ce n'est des égards affectueux envers les proches.» Pour quiconque accomplit une belle œuvre, Nous multiplions sa rétribution. En effet, Allah est Pardonneur et Reconnaisant.

24. Diront-ils: «Il a forgé des mensonges sur Allah.» Eh bien, si Allah l'avait voulu, Il aurait scellé ton cœur, mais Allah dissipe l'Erreur et prononce la consécration du Vrai. Il connaît parfaitement le fond des cœurs.

25. C'est Lui qui accueille le repentir de Ses serviteurs, qui absout leurs péchés et qui sait tout ce que vous faites⁽¹⁾.

عَذَابٌ أَلِيمٌ ﴿١١﴾

تَرَى الظَّالِمِينَ مُشْفِقِينَ مِمَّا
كَسَبُوا وَهُمْ وَاقِعٌ بِهِمْ وَالَّذِينَ
ءَامَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ فِي رَوْضَاتِ
الْجَنَّاتِ لَهُمْ مَا يَشَاءُونَ عِنْدَ رَبِّهِمْ
ذَٰلِكَ هُوَ الْفَضْلُ الْكَبِيرُ ﴿١٢﴾

ذَٰلِكَ الَّذِي يُبَشِّرُ اللَّهَ عِبَادَهُ الَّذِينَ ءَامَنُوا
وَعَمِلُوا الصَّالِحَاتِ قُلْ لَا أَسْأَلُكُمْ عَلَيْهِ أَجْرًا
إِلَّا الْمَوَدَّةَ فِي الْقُرْبَىٰ وَمَن يَقْتَرِفْ حَسَنَةً
نَّزِدْنَاهُ فِيهَا حَسَنًا إِنَّ اللَّهَ غَفُورٌ شَكُورٌ ﴿١٣﴾

أَمْ يَقُولُونَ افْتَرَىٰ عَلَى اللَّهِ كَذِبًا إِنْ يَشَاءُ اللَّهُ
يَخْتَارُ عَلَىٰ قَلْبِكَ وَيَمْحُ اللَّهُ الْبَاطِلَ وَيُحِقُّ
الْحَقَّ بِكَلِمَاتِهِ إِنَّهُ عَلِيمٌ بِذَاتِ
الصُّدُورِ ﴿١٤﴾

وَهُوَ الَّذِي يَقْبَلُ التَّوْبَةَ عَنْ عِبَادِهِ وَيَعْفُو
عَنِ السَّيِّئَاتِ وَيَعْلَمُ مَا تَفْعَلُونَ ﴿١٥﴾

(1) Chez Warsh: «...tout ce qu'ils font.»

26. Il exauce les vœux des croyants qui font de bonnes œuvres, en leur accordant un supplément de Faveur. Par contre, les impies subiront un Tourment terrible.

27. Si Allah prodiguait largement Ses dons aux hommes, ceux-ci commettraient les pires excès sur terre. Mais Il dispense ce qu'Il veut avec mesure, car, en fait, Il a une connaissance parfaite et clairvoyante des humains.

28. C'est Lui qui fait tomber la pluie bienfaisante après que les hommes eussent désespéré. Il répand Sa miséricorde. Il est le Maître Digne de louanges.

29. Parmi Ses signes, la création des cieux, de la terre et des êtres qui y sont disséminés. Il possède le pouvoir de les réunir quand Il veut.

30. [Sachez que] tout malheur qui vous arrive est la conséquence de vos propres erreurs – encore qu'Allah vous pardonne beaucoup –,

31. que vous ne saurez échapper à la puissance d'Allah sur terre, et qu'en dehors de Lui vous n'avez ni protecteur, ni allié.

32. Parmi Ses signes aussi, les vaisseaux sur mer, pareils à des monts.

33. Il peut, s'Il le veut, apaiser le vent. Ils resteront alors immobiles

وَيَسْتَجِيبُ الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ وَيَزِيدُهُمْ مِنْ فَضْلِهِ ۗ
وَالْكَافِرُونَ لَهُمْ عَذَابٌ شَدِيدٌ ﴿٢٦﴾

* وَلَوْ بَسَطَ اللَّهُ الرِّزْقَ لِعِبَادِهِ لَبَغَوْا فِي الْأَرْضِ وَلَكِنْ يُنَزِّلُ بِقَدَرٍ مَا يَشَاءُ إِنَّهُ يَعْبَادُهُ خَيْرٌ بَصِيرٌ ﴿٢٧﴾

وَهُوَ الَّذِي يُنَزِّلُ الْغَيْثَ مِنْ بَعْدِ مَا قَطَطُوا وَيَنْشُرُ رَحْمَتَهُ ۗ وَهُوَ الْوَلِيُّ الْحَمِيدُ ﴿٢٨﴾

وَمِنْ آيَاتِهِ خَلْقُ السَّمَوَاتِ وَالْأَرْضِ وَمَا بَيْنَهُمَا مِنْ دَابَّةٍ وَهُوَ عَلَىٰ جَمْعِهِمْ إِذَا يَشَاءُ قَدِيرٌ ﴿٢٩﴾

وَمَا أَصَابَكُمْ مِنْ مُصِيبَةٍ فِيمَا كَسَبَتْ أَيْدِيكُمْ وَيَعْفُوا عَنْ كَثِيرٍ ﴿٣٠﴾

وَمَا أَنْتُمْ بِمُعْجِزِينَ فِي الْأَرْضِ وَمَا لَكُمْ مِنْ دُونِ اللَّهِ مِنْ وَلِيٍّ وَلَا نَصِيرٍ ﴿٣١﴾

وَمِنْ آيَاتِهِ الْجَوَارِ فِي الْبَحْرِ كَالْأَعْلَامِ ﴿٣٢﴾

إِنْ يَشَأْ يُسْكِنِ الرِّيحَ فَيَظْلَلْنَ رَوَاكِدَ عَلَىٰ

sur la surface de l'eau. Il y a là des signes pour tout homme aussi constant que reconnaissant.

34. De même, Il peut bien faire sombrer vaisseaux et passagers pour sanction des agissements des hommes. Cependant, Il pardonne beaucoup.

35. Ceux qui contestent Nos signes sauront qu'ils ne trouveront guère de refuge.

36. [Sachez que] tout ce qui vous a été donné n'est que jouissance éphémère dans ce bas monde. Ce qu'Allah réserve auprès de Lui, bien meilleur et plus durable, sera en faveur de ceux qui croient et se confient à Lui;

37. qui évitent de commettre les péchés majeurs et les turpitudes, qui pardonnent après s'être mis en colère;

38. qui répondent à l'appel de leur Seigneur en accomplissant la prière rituelle, en soumettant leurs décisions à la concertation mutuelle et en donnant l'aumône des biens dont Nous les avons pourvus;

39. et qui savent comment riposter lorsqu'ils subissent une agression injustifiée.

40. Une offense reçue appelle en effet une riposte de même nature, mais celui qui privilégie le pardon

ظَهْرَهُ ۚ إِنَّ فِي ذَٰلِكَ لَآيَاتٍ لِّكُلِّ صَبَّارٍ
شَكُورٍ ﴿٣٢﴾

أَوْ يُوقِفَهُنَّ بِمَا كَسَبُوا وَيَعْفُ عَنْ كَثِيرٍ ﴿٣٤﴾

وَيَعْلَمَ الَّذِينَ يُجَادِلُونَ فِي آيَاتِنَا مَا لَهُمْ مِنْ
مَخِيسٍ ﴿٣٥﴾

فَمَا أُوتِيتُمْ مِنْ شَيْءٍ فَمَتَّعُوا الْحَيَاةَ الدُّنْيَا وَمَا عِنْدَ
اللَّهِ خَيْرٌ وَأَنْفَىٰ لِلَّذِينَ آمَنُوا وَعَلَىٰ رَبِّهِمْ
يَتَوَكَّلُونَ ﴿٣٦﴾

وَالَّذِينَ يَجْتَنِبُونَ كَبِيرَ الْإِثْمِ وَالْفَوَاحِشَ
وَإِذَا مَا غَضِبُوا هُمْ يَغْفِرُونَ ﴿٣٧﴾

وَالَّذِينَ اسْتَجَابُوا لِرَبِّهِمْ وَأَقَامُوا الصَّلَاةَ وَأَمْرُهُمْ
شُورَىٰ بَيْنَهُمْ وَمِمَّا رَزَقْنَاهُمْ يُنفِقُونَ ﴿٣٨﴾

وَالَّذِينَ إِذَا أَصَابَهُمُ الْبَغْيُ هُمْ يَنْتَصِرُونَ ﴿٣٩﴾

وَجَزَاءُ سَيِّئَةٍ سَيِّئَةٌ مِّثْلُهَا فَمَنْ عَفَا وَأَصْلَحَ
فَأَجْرُهُ عَلَى اللَّهِ ۗ إِنَّهُ لَا يُحِبُّ الظَّالِمِينَ ﴿٤٠﴾

et la réconciliation trouvera sa récompense auprès d'Allah. En fait, Allah n'aime pas les injustes.

41. Cependant, ceux qui se défendent, après avoir été attaqués à tort, ceux-là ne feront l'objet d'aucune poursuite.

42. Seuls sont susceptibles d'être poursuivis ceux qui oppriment les gens et répandent injustement la violence sur terre. Il leur sera réservé un châtement douloureux.

43. Mais celui qui fait preuve de patience et de mansuétude fait montre du caractère louable de maîtrise de soi.

44. Celui qu'Allah entend égarer ne trouvera, en dehors de Lui, nulle protection. Tu verras les injustes s'écriant face au châtement: «N'y a-t-il pas un moyen de retourner [sur terre]?»

45. Tu les verras, exposés à la chaleur du Feu, abattus par l'humiliation, les regards fuyants. Les croyants diront alors: «Les vrais perdants, le Jour de la Résurrection, sont ceux qui furent eux-mêmes la cause de leur propre ruine ainsi que de celle des leurs.» Voilà bien le destin des injustes: un tourment éternel!

46. Ils ne trouveront nul protecteur en dehors d'Allah, car

وَلَمَنْ أَنْتَصَرَ بَعْدَ ظُلْمِهِ فَأُولَٰئِكَ مَا عَلَيْهِمْ مِنْ
سَبِيلٍ ﴿٤١﴾

إِنَّمَا السَّبِيلُ عَلَى الَّذِينَ يَظْلِمُونَ النَّاسَ وَيَبْغُونَ
فِي الْأَرْضِ بِغَيْرِ الْحَقِّ أُولَٰئِكَ لَهُمْ عَذَابٌ
أَلِيمٌ ﴿٤٢﴾

وَلَمَنْ صَبَرَ وَغَفَرَ إِنَّ ذَلِكَ لَمِنْ عَزْمِ
الْأُمُورِ ﴿٤٣﴾

وَمَنْ يُضِلِلِ اللَّهُ فَمَا لَهُ مِنْ وَاوِيٍّ مِنْ بَعْدِهِ ۗ
وَتَرَى الظَّالِمِينَ لَمَّا رَأَوْا الْعَذَابَ يَقُولُونَ هَلْ
إِلَىٰ مَرَدٍّ مِنْ سَبِيلٍ ﴿٤٤﴾

وَتَرَى لَهُمْ يَعْزُضُونَ عَلَيْهَا خَاشِعِينَ مِنَ
الذَّلِّ يَنْظُرُونَ مِنْ ظُرْفٍ خِيفٍ ۗ وَقَالَ
الَّذِينَ آمَنُوا إِنَّ الْخَاسِرِينَ الَّذِينَ
خَسِرُوا أَنفُسَهُمْ وَأَهْلِيَهُمْ يَوْمَ الْقِيَامَةِ ۗ
الْآنَ إِنَّ الظَّالِمِينَ فِي عَذَابٍ مُقِيمٍ ﴿٤٥﴾

وَمَا كَانَ لَهُمْ مِنْ أَوْلِيَاءَ يَنْصُرُونَهُمْ مِنْ

celui qu'Allah entend perdre ne saurait retrouver sa voie.

47. Répondez donc à votre Seigneur, avant l'avènement irrévocable d'un jour, décrété par Allah, où vous n'aurez ni un endroit pour vous réfugier, ni la possibilité de vous rétracter.

48. S'ils se détournent [de toi,] sache que tu n'as pas pour mission d'assurer leur salut, mais seulement de leur transmettre [Notre message]. En vérité, si Nous faisons goûter aux hommes quelque grâce de Notre part, ils s'en réjouissent, mais quand le malheur les frappe du fait de leurs propres agissements, ils se montrent très ingrats.

49. Allah est le Maître Souverain des cieux et de la terre, Il crée ce qu'Il veut, Il donne des filles à qui Il veut, des garçons à qui Il veut,

50. ou des enfants des deux sexes. Il rend stérile qui Il veut. Il est Omniscient et Omnipotent.

51. Il n'est donné à aucun mortel de recevoir la parole d'Allah autrement que par une révélation ou de derrière un voile, ou encore par l'intermédiaire d'un Envoyé qui transmet Son message avec Sa permission. Il est l'Auguste et le Sage.

52. C'est ainsi que Nous t'avons

دُونِ اللَّهِ وَمَنْ يُضِلِلِ اللَّهُ فَمَا لَهُ مِنْ سَبِيلٍ ﴿٤٦﴾

أَسْتَجِيبُوا لِرَبِّكُمْ مِنْ قَبْلِ أَنْ يَأْتِيَ يَوْمٌ لَا مَرَدَّ لَهُ، مِنْ اللَّهِ مَا لَكُمْ مِنْ مَلْجَأٍ يَوْمَئِذٍ وَمَا لَكُمْ مِنْ نَكِيرٍ ﴿٤٧﴾

فَإِنِ اعْرَضُوا فَمَا أَرْسَلْنَاكَ عَلَيْهِمْ حَفِيظًا، إِنْ عَلَيْكَ إِلَّا الْبَلَاغُ، وَإِنَّا إِذَا أَذَقْنَا الْإِنْسَانَ مِنَّا رَحْمَةً فَفَرِحَ بِهَا وَإِنْ تُصِيبُهُمْ سَيِّئَةٌ بِمَا قَدَّمَتْ أَيْدِيهِمْ فَإِنَّ الْإِنْسَانَ كَفُورٌ ﴿٤٨﴾

لِلَّهِ مُلْكُ السَّمَاوَاتِ وَالْأَرْضِ، يَخْلُقُ مَا يَشَاءُ، يَهَبُ لِمَنْ يَشَاءُ إِنثًا وَيَهَبُ لِمَنْ يَشَاءُ الذَّكَورَ ﴿٤٩﴾

أَوْ يُزَوِّجُهُمْ ذُكْرَانًا وَإِنثًا وَيَجْعَلُ مَنْ يَشَاءُ عَقِيمًا، إِنَّهُ عَلِيمٌ قَدِيرٌ ﴿٥٠﴾

﴿ وَمَا كَانَ لِبَشَرٍ أَنْ يُكَلِّمَهُ اللَّهُ إِلَّا وَحْيًا أَوْ مِنْ وَرَآئِ حِجَابٍ أَوْ يُرْسِلَ رَسُولًا فَيُوحِيَ بآذَانِهِ، مَا يَشَاءُ، إِنَّهُ عَلَىٰ حَكِيمٍ ﴿٥١﴾

وَكَذَلِكَ أَوْحَيْنَا إِلَيْكَ رُوحًا مِنْ أَمْرِنَا مَا كُنْتَ

révélé un Esprit émanant de Notre Ordre. Tu ne savais pas avant ce qu'étaient les Ecritures ou la vraie foi, mais Nous avons fait de ce Coran une lumière par laquelle Nous guidons qui Nous voulons parmi les hommes. Certes, tu ne fais que guider vers la bonne voie,

53. la voie d'Allah, à qui appartient tout ce qui est dans les cieux et sur terre. L'aboutissement de tout est assurément à Allah.

نَدَّرِي مَا أَلَكْتُبُ وَلَا الْإِيْمَنُ وَلَكِنْ جَعَلْنَاهُ
 نُورًا نَهْدِي بِهِ مَن نَّشَاءُ مِنْ عِبَادِنَا وَإِنَّا
 لَنَهْدِي إِلَى صِرَاطٍ مُسْتَقِيمٍ ﴿٥٣﴾

صِرَاطِ اللَّهِ الَّذِي لَهُ مَا فِي السَّمَاوَاتِ وَمَا فِي
 الْأَرْضِ ۗ الْآلِ إِلَى اللَّهِ تَصِيرُ الْأُمُورُ ﴿٥٣﴾

